

கவனிக்க.- இவ் அதிவிசேட வர்த்தமானியின் சிங்கள, ஆங்கில பிரதிகள் தனித்தனியாக பிரசரிக்கப்பட்டுள்ளன.



ஸ்ரீ லංකා ப්‍රජாந්‍யத் தீர்மானம் சமூஹவாடி ரீதிர்தலே ஹைகு பறை

அதி விஶேஷ இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பக்திரிகை

அதி விசேஷமானது

அங்க 2007/28 - 2017 பெப்ரவரி ம் 22 வாணி எடுத்து - 2017.02.22

2007/28 ஆம் இலக்கம் - 2017 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 22 ஆந் திகதி புதன்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I)- பொது

அரசாங்க அறிவித்தல்கள்

1995 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டம்

பிரிவு 4 (2) இன் படியான பிரசரித்தல்

இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு (இதனகத்துப்பின்னர் “நிறுவகம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்காக இத்துடன் பிரசரிக்கப்பட்டுள்ள ‘இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கான (SLFRS மற்றும் LKAS) மாற்றங்களை’ 01 சனவரி 2017 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கியுள்ளது. இத் திருத்தங்கள் இரண்டாயிரத்துப் பதினேழாம் ஆண்டின் சனவரி மாதம் முதலாவது நாளில் அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பிக்கும் காலப்பகுதிகளை உள்ளடக்கும் நிதிக்கூற்றுக்களுக்கு நடைமுறைக்கு வருகின்றன. முற்காலப் பிரயோகம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பேரவையின் கட்டளைப்படி,

அருண அல்விஸ்,
செயலாளர்.

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம்,
இலக்கம் 30 A,
மலைசேகர மாவட்டத்
கொழும்பு 07.
22 பெப்புருவரி 2017



01 சனவரி 2017 முதல் நடைமுறைக்கு வரும் இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கான மாற்றங்கள்

ഉർണ്ണാടക്കമ்

- [1] நிதிக்கூற்றுக்களின் தயாரிப்புக்கும் முன்னிலைப்படுத்தலுக்குமான சட்டகம்
[2] SLFRS 1 இலங்கை கணக்கீட்டு நியமங்களின் முதன்முறை பின்பற்றுகை
[3] SLFRS 2 பங்கு அடிப்படையிலான கொடுப்பனவுகள்
[4] SLFRS 3 வணிக இணப்புக்கள்
[5] SLFRS 4 காப்புறுதி ஒப்பந்தங்கள்
[6] SLFRS 5 விற்பனைக்காக வைத்திருக்கப்படும் சொத்துகளும் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட தொழிற்பாடுகளும்
[7] SLFRS 6 கணிப்பொருள் வளங்களுக்கான அகழ்வாய்வும் அவைகளின் மதிப்பீடும்
[8] SLFRS 7 நிதிச்சாதனங்கள்: வெளிக்காட்டல்கள்
[9] SLFRS 8 தொழிற்பாட்டு பிரிவுகள்
[10] SLFRS 10 ஒன்றித்த நிதிக்கூற்றுக்கள்
[11] SLFRS 11 இணைந்த ஏற்பாடுகள்
[12] SLFRS 12 பிற உரிமங்களிலான அக்கறைகளின் வெளிக்காட்டல்கள்
[13] SLFRS 13 சீர்மதிப்பு அளவீடு
[14] SLFRS 14 ஒழுங்குபடுத்தல் பிறபோடல் கணக்குகள்
[15] LKAS 1 நிதிக்கூற்றுக்களின் முன்னிலைப்படுத்தல்.
[16] LKAS 2 தொக்குகள்
[17] LKAS 7 காசுப்பாய்வுக் கூற்று
[18] LKAS 8 கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பீடுகளின் மாற்றங்கள் மற்றும் வழுக்கள்
[19] LKAS 10 அறிக்கையிடும் காலத்திற்குப் பின்னரான நிகழ்வுகள்
[20] LKAS 11 நிர்மாண வேலை ஒப்பந்தங்கள்
[21] LKAS 12 வருமான வரிகள்
[22] LKAS 16 ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்
[23] LKAS 17 குத்தகைகள்
[24] LKAS 18 வருமானம்
[25] LKAS 19 ஊழியர் பயன்கள்
[26] LKAS 20 அரசாங்க கொடைகளுக்கான கணக்கீடும் அரசாங்க உதவியின் வெளிக்காட்டலும்
[27] LKAS 21 அந்நிய நாணயமாற்று வீதங்களின் மாற்றங்களின் தாக்கங்கள்
[28] LKAS 23 கடன்படு கிரயங்கள்
[29] LKAS 24 உறவுமுறைசார் பகுதியினர் தொடர்பான வெளிக்காட்டல்கள்
[30] LKAS 26 ஓய்விதிய பயன்திட்டங்களின் கணக்கீடும் அறிக்கையிடலும்
[31] LKAS 27 ஒன்றித்த மற்றும் தனியான நிதிக்கூற்றுக்கள்
[32] LKAS 28 கூட்டுக் கம்பனிகள் மற்றும் கூட்டுத்தொழில் முயற்சிகளிலான முதலீடுகள்
[33] LKAS 29 உக்கிரமான பணவீக்கப் பொருளாதாரங்களில் நிதி அறிக்கையிடல்
[34] LKAS 32 நிதிச்சாதனங்கள்: முன்னிலைப்படுத்தல்
[35] LKAS 33 பங்கொள்ளிக்கான வருவாய்
[36] LKAS 34 இடைக்கால நிதி அறிக்கையிடல்
[37] LKAS 36 சொத்துக்களின் சேத இழப்பு
[38] LKAS 37 ஏற்பாடுகள், உறுமுரிமைப் பரிப்புக்கள் மற்றும் உறுமுரிமைச் சொத்துக்கள்
[39] LKAS 38 அருவச் சொத்துக்கள்
[40] LKAS 39 நிதிச் சாதனங்கள்: ஏற்பிசைவும் அளவீடும்
[41] LKAS 40 முதலீட்டு ஆதனம்
[42] LKAS 41 விவசாயம்

நிதிக்கூற்றுக்களின் தயாரிப்புக்கும் முன்னிலைப் படுத்தலுக்குமான சட்டகம்

மாற்றமில்லை

LKAS 1 நிதிக்கூற்றுக்களின் முன்னிலைப்படுத்தல்.

139Q	<u>இந்தப் பந்தி இன்னமும் நடைமுறைக்கு வாராத திருத்தங்களுடன் தொடர்புடைத்து ஆகையால் இப் பிரசாரத்தில் உள்ள க்கப்பா வில்லை]</u>
------	--

LKAS 2 தொக்குகள்

40G	<u>இந்தப் பந்தி இன்னமும் நடைமுறைக்கு வாராத திருத்தங்களுடன் தொடர்புடைத்து ஆகையால் இப் பிரசாரத்தில் உள்ள க்கப்பா வில்லை]</u>
-----	--

LKAS 7 காசப்பாய்வுக் கூற்று

44A	நிதி நடவடிக்கைகளில் இருந்து எழும் பரிப்புகளிலான மாற்றங்கள் உரிமை ஒன்று நிதிக் கூற்றுக்களின் பயணாளர்களை, காசப் பாய்ச்சல்களிலிருந்து எழும் மாற்றங்கள் மற்றும் காச அல்லது மாற்றங்கள் ஆகிய இரண்டும் உள்ளங்களான, நிதி நடவடிக்கைகளில் இருந்து எழும் பரிப்புகளிலான மாற்றங்களை மதிப்பிட அனுமதிக்கும் வகையிலான வெளிக்காட்டல்களை வழங்குதல் வேண்டும்.
44B	பந்தி 44A இல் உள்ள தேவைப்பாட்டை நிறுத்தி செய்யும் அளவுக்கு, உரிமை ஒன்று பின்வரும் நிதி நடவடிக்கைகளில் இருந்து எழும் பரிப்புகளிலான மாற்றங்களை வெளிக்காட்டல் வேண்டும். (a) நிதிப்பிடக் காசப் பாய்வுகளில் இருந்தான மாற்றங்கள் (b) சேய்க் கம்பனி அல்லது பிற வியாபாரங்களின் கட்டுப்பாட்டைப் பெறுதல் அல்லது மூத்தல் மூலம் ஏற்படும் மாற்றங்கள் (c) அந்திய நாணயமாற்று வீதங்களின் மாற்றங்களின் தாக்கங்கள் (d) சீர்மதிப்பு மாற்றங்கள், மற்றும் (e) ஏனைய மாற்றங்கள்.
44C	நிதி நடவடிக்கைகளில் இருந்து எழும் பரிப்புகள் என்பது காசப்பாய்வுக் கூற்றில் நிதி நடவடிக்கைகளில் இருந்தான காசப் பாய்வுகள் என வகைப்படுத்தப்படும் காசப் பாய்வுகள் அல்லது எதிர்காலக் காசப் பாய்வுகள் ஆகும். மேலும், பந்தி 44A இல் உள்ள வெளிக்காட்டல் தேவைப்பாடானது, நிதி சொத்துக்களில் இருந்தான காசப் பாய்வுகள் அல்லது எதிர்காலக் காசப் பாய்வுகளானவை காசப் பாய்ச்சல் கூற்றில் நிதி நடவடிக்கைகளில் இருந்தான காசப் பாய்ச்சல் என வகைப்படுத்தப்பட்டால், நிதிச் சொத்துக்களிலான (உதாரணமாக, நிதி நடவடிக்கைகளில் இருந்து எழும் பரிப்புக்களை தளம்பல் காப்பு செய்யும் சொத்துக்கள்) மாற்றங்களுக்கும் பிரயோகிக்கப்படும்.
44D	பந்தி 44A இல் உள்ள வெளிக்காட்டல் தேவைப்பாட்டை நிறைவு செய்வதற்கான ஒரு வழியானது, பந்தி 44B இல் அடையாளம் காணப்பட்ட மாற்றங்கள் உள்ளங்களான நிதி நடவடிக்கைகளில் இருந்து எழும் பரிப்புக்களின் நிதி நிலைமைக் கூற்றில் உள்ள ஆரம்ப மற்றும் இறுதி மதிகளினுடேயே ஒரு இணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகும். உரிமை ஒன்று அவ்வாறான இணக்கத்தை ஒன்றை வெளிப்படுத்தின், அது நிதிக் கூற்றுக்களின் பயணாளர்கள் இணக்கத் கூற்றில் உள்ள க்கப்பாட்ட உருப்படிகளை நிதி நிலைமைக் கூற்று மற்றும் காசப் பாய்ச்சல் கூற்று ஆகியவற்றுடன் தொடர்புடைத்திப் பார்ப்பதற்கான போதுமான தகவல்களை வழங்குதல் வேண்டும்.

44E	உரிமம் ஒன்று பந்தி 44A இல் உள்ள வெளிக்காட்டல் தேவைப்பாட்டு மற்றும் சொத்துக்கள் மற்றும் பரிப்புக்களின் மாற்றங்களுடன் இணைந்த வகையில் வெளிப்படுத்தினால், அது நிதி நடவடிக்கைகளில் இருந்து எழும் பரிப்புகளிலான மாற்றங்களை, அத்தகைய சொத்துக்கள் மற்றும் பரிப்புக்களின் மாற்றங்களில் இருந்து தனியான வகையில் வெளிக்காட்டல் வேண்டும்.
59	[இந்தப் பந்தி இன்னமும் நடைமுறைக்கு வாத திருத்தங்களுஞ் தொடர்பும் து ஆகையால் இப் பிரசராத்தில் உள்ளடக்கம்பாவில்லை]
60	வெளிக்காட்டல் ஆரம்ப முனைப்புக்கள்: LKAS 7 நியமத்துக்கான திருத்தங்கள் செப்டம்பர் 2016 இல் வழங்கப்பட்டன. சேர்க்கப்பட்ட பந்திகள் 44A- 44E. உரிமம் ஒன்று அந்த திருத்தங்களை 1 ஜூன் 2017 அன்று அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பிக்கும் ஆண்டுக் காலங்களிற்குப் பிரயோகிக்கும். முன்கூட்டிய பிரயோகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. உரிமம் ஒன்று முதன் முதலாக அதனைப் பிரயோகிக்கும் போது, அது முந்தைய காலங்களின் ஒப்பிட்டு தகவல்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

LK8 கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பீடுகளின் மாற்றங்கள் மற்றும் வழுக்கள் மாற்றங்கள் எதுமில்லை

LKAS 10 அறிக்கையிடும் காலத்திற்குப் பின்னரான நிகழ்வுகள் மாற்றங்கள் எதுமில்லை

LKAS 11 நிர்மாண வேலை ஒப்பந்தங்கள் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 12 வருமான வரிகள்

26 பந்தி 26(d) இனை விளக்கும் உதாரணம்

ஆண்டு 2 இன் முடிவில் கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகளை அடையாளம் காணுதல்

உரிமை A ஆனது ஆண்டு 1 அன் ஆரம்பத்தில் நாணய அலகு 1,000 பெயராவும் பெறுமதி கொண்ட, 5 ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட, ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் 2% வட்டி செலுத்தத்தக்க கடன் பத்திரம் ஒன்றினை நாணய அலகு 1,000 விலையில் கொள்வனவு செய்கிறது. விளைவு வட்டிவீதம் 2% ஆகும். இக் கடன்பத்திரம் சீர்மதிப்பில் அளவிடப்படுகிறது.

ஆண்டு 2 இன் முடிவில், சந்தை வட்டிவீதமங்கள் 5% ஆக அதிகரித்ததன் காரணமாக, இக் கடன்பத்திரத்தின் சீர்மதிப்பு நாணய அலகு 918 ஆகக் குறைவானத்து. உரிமை A கொடர்ந்தும் இக் கடன்பத்திரத்தை வைக்கிறாந்தால், அதன் பெரிய காசுப் பாய்வுகள் அனைத்தையும் சேகரித்துக் கொள்வது சாத்தியமானதாகும்.

இக் கடன்பத்திரத்தில் இருந்தான ஏதேனும் நாயங்கள் (இழப்புக்கள்) ஏற்பிழைசுவு செய்யப்படும் போது மாத்திரம் வரிவிதிக்கத்தக்கவை (கழிக்கத்தக்கவை) ஆகும். பத்திரத்தின் விற்பனை அல்லது முதிர்வில் ஏற்படும் நாயங்கள் (இழப்புக்கள்) வரி நோக்கத்துக்காக சேகரிக்கப்பட் தொகைக்கும் பத்திரத்தின் அசல் கிருபத்தக்கும் இடையிலான வேறுபாடாகக் கணிக்கப்படும்.

அதன்பயாக, கடன்பத்திரத்தின் வரி அடிப்படையானது அதன் அசல் கிருபம் ஆகும்.

	<p><u>உரிமீ A இன் நிதிநிலைமைக் கூற்றில் உள்ள கடன்பக்திராத்தின் முன்கொண்டுசெல்லல் பெறுமதியான நாணய அலகு 918 க்கும் அதன் வரி அடிப்படையான நாணய அலகு 1,000 க்கும் இனாயிலான வேறுபாடானது ஆண்டு 2 இன் முறையில், உரிமீ விற்பனை மூலமா அல்லது வைத்திருத்தல் மூலமா அதாவது அதனைக் கொர்ந்தும் வைத்திருக்கல் மற்றும் ஏற்றுக்கக் காசுப் பாய்ச்சல்களைச் சேர்க்கதல். அல்லது இந்த இரண்டினதும் சோக்கை மூலமா பக்திராத்தின் முன்கொண்டுசெல்லல் பெறுமதியை மீண்பெறுவதற்கு எதிர்பார்க்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளாது, நாணய அலகு 82 ஆன கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாட்டினை உருவாக்குகிறது (பந்திகள் 20 மற்றும் 6(d) ஆகியவற்றைப் பார்க்க).</u></p> <p><u>இது எனவில், கழிக்கத்தக தற்காலிக வேறுபாடுகள் என்பது சொத்து அல்லது பரிப்பு ஒன்றின் முன்கொண்டு செல்லல் பெறுமதி மீண்பெறப்பட்டால் அல்லது தீர்க்கப்படும்போது (பந்தி 5 இனைப் பார்க்கவும்) எதிர்கால காலப்பகுதிகளில்கான வரிவிதி இலாபத்தை (நட்டத்தை) தீர்மானிப்பதை விளைவாகத்திற்கும், நிதிநிலைமைக் கூற்றில் உள்ள சொத்து அல்லது பரிப்பு ஒன்றின் முன்கொண்டு செல்லல் பெறுமதிக்கும் அதன் வரி அடிப்படை க்கும் இனாயிலான வேறுபாடாகும். உரிமீ A ஆண்டு விற்பனை மூலமோ அல்லது முதிர்விலோ. வரிவிதி இலாபத்தை (நட்டத்தை) கணிக்கும் போது, சொத்தின் வரி அடிப்படையான நாணய அலகு 1,000 க்கு சமமான தொகையினை கழிப்பனவாகப் பெறும்.</u></p>
27A	<p>உரிமீ ஒன்று அதன் கழிக்கத்தக தற்காலிக வேறுபாடுகளைப் பயன்படுத்துவதற்கான வரிவிதி இலாபம் கிடைக்கத்தக்கத்தக இருக்குமா என்பதை மதிப்பிடும் போது, கழிக்கத்தக தற்காலிக வேறுபாடுகளை எதிர்ப்பதில் செய்வதற்கு பயன்படுத்துவதற்கக் கூடிவிதி இலாபத்தின் மூலங்களில் வரிச் சட்டம் ஏதேனும் வரையறைகளை விகித்களின்மை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். வரி சட்டம் அல்லது வரையறைகள் எதனையும் விகித்களில்லை எனில், உரிமீ அதன் மற்றைய அனைத்து கழிக்கத்தக தற்காலிக வேறுபாடுகளை இனைந்த வகையில் கழிக்கத்தக தற்காலிக வேறுபாட்டை மதிப்பிடும். எனினும், வரிச்சட்டம் ஒரு குறிப்பிட்ட வகையான வருமானத்துக்கு எதிராக இழப்புகளைப் பயன்படுத்துதலைக் கட்டுப்படுத்தியிருப்பின் ஒரு கழிக்கத்தக தற்காலிக வேறுபாடானது, பொருத்தமான வகையைச் சேர்ந்த மற்றைய கழிக்கத்தக தற்காலிக வேறுபாடுகளை மாத்திரம் இணைத்து மதிப்பீடு செய்யப்படும்.</p>
29	<p>வரிக்குரிய உரிமீ என்பதுடன் அதே வரிக்குரிய அதிகாரங்கள் தொடர்பாக போதுமற்றதான் வரிக்குரிய தற்காலிக வேறுபாடுகள் தோண்றும் போது பிறபோடப்பட்ட வரிசசொத்தானது கீழ்வரும் எல்லைக்குள் ஏற்பிசைவு செய்யப்படும்.</p> <p>(a) கழிபடக்கூடிய தற்காலிக வேறுபாட்டின் எதிர்ப்பதிவினால் ஒரு உரிமானது தொடர்புடைய அதே வரியிடல் அதிகாரசபை, வரிக்குரிய உரிமீ அதே காலப் பகுதி தொடர்பாக போதுமான வரிக்குரிய இலாபத்தை நிறுவனமானது கொண்டிருக்கும் சாத்தியங்கள் உள்ளன அல்லது (பிறபோடப்பட்ட வரிச் சொத்தின் மூலமான வரி நட்டமானது தோண்றும் காலப் பகுதியின் முன்போ பின்போ கொண்டு செல்லப்படலாம்). எதிர்காலப் பகுதியில் ஒரு நிறுவனமானது போதுமான வரிக்குரிய இலாபத்தினைக் கொண்டிருக்கலாமா என்னும் மதிப்பீட்டின் போது:</p> <p>(i) உரிமீ எதிர்காலப் பகுதியில் உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுத்தின்ற கழிபடக்கூடிய தற்காலிக வேறுபாடுகளிலிருந்து தோண்றுகின்ற வரிக்குரிய தொகைகளினை தவிர்க்க எதிர்கால இலாபத்தை கழிக்கத்தகக தற்காலிக வேறுபாடுகளை ஒப்பிடும். இந்த ஒப்பீானது அத்தகைய கழிக்கத்தகக தற்காலிக வேறுபாடுகளை பின்வாங்குதல் செய்வதில் இருந்து விளைவாகப் பெறுக்கக் கொடுக்கலை கழிப்பதற்கு உரிமத்துக்கு எதிர்கால வரிவிதி இலாபங்கள் எவ்வளவு தாரம் போதுமானவையாக இருக்கும் என்பதைக் காட்டும்.</p> <p>(ii) எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் கழிக்கத்தகக தற்காலிக வேறுபாடுகளில் இருந்து உருவாகும் வரிவிதி தொகைகளைப் புறக்கணிக்கும். ஏனவில், இவ்வளவு கழிக்கத்தகக தற்காலிக வேறுபாடுகளில் இருந்த உருவாகும் பிறபோடப்பட்ட வரிச் சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்கால வரிவிதி இலாபங்களைத் தாமாகவே தேவைப்படுத்தும்.</p>

	(b) பொருத்தமான காலப்பகுதியில் வரிக்குரிய இலாபத்தினை உருவாக்கக் கூடிய நிறுவனத்துக்கு வரித் திட்டமிடல் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும்.
29A	எதிர்கால வரிவிதி இலாபத்தின் மதிப்பீடானது, உரிமம் அதனை அடைவது சாத்தியம் என்பதற்கான போதுமான சான்றுகள் காணப்படுவதின் தீவிரமான சொத்துக்களை அவற்றின் முன்தொண்டு செல்லும் பெறுமதிக்கு மேலான தொகைபிலான மீர்பெறுகையை உள்ள க்கலாம். உதானமாக, ஒரு சொத்து சீர்மதிப்பில் மதிப்பிப்படும் போது, உரிமம் அச் சொத்தினை அதன் கொண்டு செல்லும் பெறுமதிக்கு மேலான தொகைபில் மீளப்பெறுவதற்கான சாத்தியம் உள்ளது என முடிவு செய்வதற்குப் போதுமான சான்றுகள் உள்ளனவா என்பதை உரிமம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். உதானமாக, உரிமம் நிலையான வடிவீத்திலிலான கான் ஒன்றை வைத்திருந்து உப்பந்தக் காகப் பாய்வுகளை சேகரிக்கும் நிலைமையில் இது பொருத்தமாக இருக்கலாம்.
98G	தேவீப்பாத நட்பங்களுக்காக பிறபோடப்பட்ட வரிச் சொத்தை ஏற்பிழைசுவு செய்தல் : LKAS 12 வருமான வரி நியமத்துக்கான திருத்தங்கள், செப்டம்பர் 2016 இல் வழங்கப்பட்டது. பந்தி 29 திருத்தப்பட்டுள்ளதுடன், பந்திகள் 27A, 29A மற்றும் 98G அகியன் சேர்க்கப்பட்டுள்ளன. பந்தி 26 இனைக் தொடர்ந்துவரும் உதானம் ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. உரிமம் ஒன்று இத் திருத்தங்களை 01 சனவரி 2017 அன்று அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பிக்கும் ஆண்டுக் காலப்பகுதிகளுக்குப் பிரயோகித்தல் வேண்டும். முற்காலப் பிரயோகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. உரிமம் ஒன்று இத் திருத்தங்களை முன்னைய காலப்பகுதி ஒன்றாக்குப் பிரயோகிப்பின். அது அந்த உண்மையை வெளிக்காட்டல் வேண்டும். உரிமம் ஒன்று இத் திருத்தங்களை முற்கால விளைவுள்ள வகையில் LKAS 8 கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பரிமலான மாற்றங்கள் மற்றும் வழக்கள் நியமத்துக்கு இணக்கமாகப் பயன்படுத்தும். எனினும், இத் திருத்தத்தின் ஆரம்பப் பிரயோகத்தில், ஆரம்ப பெரிட்டுக் காலப்பகுதிக்கான ஆரம்ப உரிமையான்மையிலான மாற்றமானது, ஆரம்ப பகிரப்பாத இலாபங்கள் மற்றும் உரிமையான்மையின் பிற கூறுகளிலையோன மாற்றங்களை ஒதுக்கீடு செய்யாது. ஆரம்ப பகிரப்பாத இலாபங்களில் (அல்லது பொருத்தமான வகையில் உரிமையான்மையின் வேறொரு கூற்றில்) ஏற்பிழைசுவு செய்யப்படலாம். உரிமம் இந்த விசேஷ நன்மையைப் பிரயோகிப்பின், அந்த உண்மை வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

LKAS 16 ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

81L	[இந்தப் பந்தி இன்னமும் நடைமுறைக்கு வராத திருத்தங்களுடன் கொடர்ப்பாட்டு ஆகையால் இப் பிரசாத்தில் உள்ள க்கப்பா வில்லை]
-----	--

**LKAS 18 வருமானம்
மாற்றங்கள் ஏதுமில்லை**

**LKAS 19 ஊழியர் பயன்கள்
மாற்றங்கள் ஏதுமில்லை**

**LKAS 20 அரசாங்க வழங்கல்களுக்கான கணக்கீடும் அரசாங்க உதவிகளின் வெளிக்காட்டலும்
மாற்றங்கள் ஏதுமில்லை**

LKAS 21 அந்நிய நாணயமாற்று வீதங்களின் மாற்றங்களின் தாக்கங்கள் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 23 கடன்படு கிரயங்கள் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 24 உறவுமுறைசார் பகுதியினர் தொடர்பான வெளிக்காட்டல்கள் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 26 ஒய்வுதிய பயன்திட்டங்களின் கணக்கீடும் அறிக்கையிடலும் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 27 ஒன்றித்த மற்றும் தனியான நிதிக்கூற்றுக்கள் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 28 கூட்டுக் கம்பனிகள் மற்றும் கூட்டுத் தொழில் முயற்சிகளிலான முதலீடுகள்

41A-41C	<u>இந்தப் பந்தி இன்னமும் நடைமுறைக்கு வராத திருத்தங்களுடன் கொடர்ப்புப்பட்டது ஆகையால் இப் பிரசாரத்தில் உள்ள க்கப்பா வில்லை]</u>
---------	---

LKAS 29 உக்கிரமான பணவீக்கப் பொருளாதாரங்களில் நிதி அறிக்கையிடல் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 32 நிதிச்சாதனங்கள்: முன்னிலைப்படுத்தல் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 33 பங்கொண்றிக்கான வருவாய் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 34 இடைக்கால நிதி அறிக்கையிடல் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 36 சொத்துக்களின் சேத இழப்பு மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 37 ஏற்பாடுகள், உறுமுரிமைப் பரிபுக்கள் மற்றும் உறுமுரிமைச் சொத்துக்கள் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 38 அருவச் சொத்துக்கள் மாற்றங்கள் ஏதுமில்லை

LKAS 39 நிதிச் சாதனங்கள்: ஏற்பிசைவும் அளவீடும்

103L - 103M	[இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புடை ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ளத்தொகையை விட்டுவிடுவது]
----------------	---

LKAS 40 முதலீட்டு ஆதனம்

19A	[இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புடை ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ளத்தொகையை விட்டுவிடுவது]
-----	---

SLFRS 1 இலங்கை கணக்கீட்டு நியமங்களின் முதன்முறையான பின்பற்றுகை

39AB	[இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புடை ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ளத்தொகையை விட்டுவிடுவது]
D19A- D19C	[இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புடை ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ளத்தொகையை விட்டுவிடுவது]

SLFRS 2 பங்கு அடிப்படையிலான கொடுப்பனவுகள்

33A-33H	[இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புடை ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ளத்தொகையை விட்டுவிடுவது]
59A-59B	[இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புடை ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ளத்தொகையை விட்டுவிடுவது]
63C-63D	[இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புடை ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ளத்தொகையை விட்டுவிடுவது]

SLFRS 3 வணிக இணைப்புக்கள்

28A-28B	[இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புடை ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ளத்தொகையை விட்டுவிடுவது]
64K-64M	[இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புடை ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ளத்தொகையை விட்டுவிடுவது]

SLFRS 4 காப்புறுதி ஒப்பந்தங்கள்

41F-41I	[இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புடை ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ளத்தொகையை விட்டுவிடுவது]
---------	---

SLFRS 5 விற்பனைக்காக வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தொழிற்பாடுகள்

44L	2012-2014 சுற்றுக் காலப்படிக்கான IASB வருாந்த மேம்படுத்தல்களின் பின்பற்றுகை செப்டம்பர் 2014 இல் வெளியிடப்பட்டது. இது பந்திகள் 26-29 திருத்தப்பட்டுள்ளதான், பந்தி 26A சேர்க்கப்பட்டுள்ளது. உரிமை ஒன்று இத் திருத்தங்களை பிற்கால விளைவுள்ள வகையில் LKAS 8 கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பீட்டுவான மாற்றங்கள் மற்றும் வழக்கங்கள் நியமத்துக்கு இணக்கமாக 01 சனவரி 2016 அன்று அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பிக்கும் ஆண்டுக் காலப்படிக்கங்களுக்குப் பிரயோகித்தல் வேண்டும். முற்காலப் பிரயோகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. உரிமை ஒன்று இத் திருத்தங்களை முன்னேய காலப்படிக் குறிப்பின் அந்த உண்மையை வெளிக்காட்டல் வேண்டும்.
-----	--

SLFRS 6 கனிப்பொருள் வளங்களுக்கான அகழ்வாய்வும் அவைகளின் மதிப்பீடும்

மாற்றங்கள் ஏதுமில்லை

SLFRS 7 நிதிச்சாதனங்கள்: வெளிக்காட்டல்கள்

44Y- 44Z44ZA	இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுங் கொர்ப்புப்பட்ட ஆகையால் இப் பிரசாரத்தில் உள்ள க்கப்பாடவில்லை]
44CC	இந்தப் பந்தி இன்னமும் நனை முறைக்கு வராத திருத்தங்களுங் கொர்ப்புப்பட்ட ஆகையால் இப் பிரசாரத்தில் உள்ள க்கப்பாடவில்லை]

SLFRS 8 தொழிற்பாட்டு பிரிவுகள் மாற்றங்கள் ஏதுமில்லை

SLFRS 10 ஒன்றித்த நிதிக்கூற்றுக்கள் மாற்றங்கள் ஏதுமில்லை

SLFRS 11 இணைந்த ஏற்பாடுகள் மாற்றங்கள் ஏதுமில்லை

SLFRS 12 பிற உரிமங்களிலான அக்கறைகளின் வெளிக்காட்டல்கள்

5A	பந்தி B17 இல் விபரிக்கப்பட்டுள்ளது கவிரி, இந்த SLFRS நியமத்தில் உள்ள தேவைப்பாடுகளானவை, உரிமை ஒன்றின் பந்தி 5 இல் நிரப்படுத்தப்பட்டுள்ள விற்பனைக்காக வைத்திருக்கப்படுவதை என வகைப்படுத்தப்பட்ட அல்லது SLFRS 5 விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நனை முறையில்லா சொத்துக்கள் மற்றும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட செயற்பாடுகள் நியமத்துக்கு இணக்கமான முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட செயற்பாடுகள் ஆகிய அக்கறைகளுக்குப் பிரயோகித்தக்கதாகும்.
B17	உரிமை ஒன்றின் கூட்டுக் கம்பனி, கூட்டுத் தொழில் முயற்சி அல்லது உபகம்பனியின் மீதான அக்கறையானது (அல்லது அதன் கூட்டுத் தொழில் முயற்சி

	அல்லது உப கம்பனியின் மீதான அக்கறையின் ஒரு பகுதி) SLFRS 5 விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நடைமுறையல்லா சொத்துக்கள் மற்றும் நிறுத்தப்பட்ட செயற்பாடுகள் நியமத்துக்கு இனக்கமாக விற்பனைக்காக வைத்திருக்கப்படுவதாக வகைப்படுத்தப்பட்டால் (அல்லது வகைப்படுத்தப்பட்ட அகற்றுதல் குழு ஒன்றினுள் உள்ள ககப்பட்டால்), உரிமம் பந்திகள் B10-B16க்கு இனக்கமாக, அந்தக் கூட்டுக் கம்பனி, கூட்டுத் தொழில் முயற்சி அல்லது உப கம்பனிக்காக சுருக்கமான நிதித் தகவல்களை வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லை.
C1D	SLFRS கருக்கான வந்தார்ந்த மேம்படுத்தல்கள் 2016 ஆணது, சனவரி 2017 இல் வழங்கப்பட்டுள்ளது. பந்தி 5A சேர்க்கப்பட்டு, பந்தி B17 திருத்தப்பட்டுள்ளது. உரிமம் ஒன்று இத் திருத்தங்களை 01 சனவரி 2017 அன்று அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பிக்கும் ஆண்டுக் காலப்பகுதிகளுக்கு முற்கால விளைவுள்ள வகையில் LKAS 8 கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பீர்மலான மாற்றங்கள் மற்றும் வழக்கள் நியமத்துக்கு இனக்கமாகப் பிரயோகித்தல் வேண்டும்.

SLFRS 13 ஒழுங்குபடுத்தல் அளவீடு

C5-C6	[இந்தப் பந்தி இன்னமும் நடைமுறைக்கு வராத திருத்தங்களுடன் தொடர்புப்பட்டு ஆகையால் இப் பிரசுரத்தில் உள்ள ககப்படாவில்லை]
-------	---

SLFRS 14 விதிமுறை பிற்போடல் கணக்குகள்

மாற்றங்கள் ஏதுமில்லை